

### Radaan Mediaworks India Limited

### 23rd September 2024

То

National Stock Exchange of India Ltd. Exchange Plaza, 5th Floor, Plot No.C/1, G Block, Bandra Kurla Complex, Bandra (E), Mumbai – 400051, Scrip: RADAAN. BSE Limited
Corporate Relationship Department,
Phiroz Jeejheebhoy Tower,
Dallal Street,
Mumbai – 400001,
Scrip:590070.

Dear Sir/Madam,

Sub: Newspaper advertisement – Corrigendum for 25<sup>th</sup> Annual Report

Pursuant to Regulation 30 & 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of advertisements published on Saturday i.e. 21<sup>st</sup> September 2024, in English and Tamil newspapers regarding corrigendum for 25<sup>th</sup> Annual Report.

You are requested to kindly take the same into record.

Thanking you,

Yours sincerely,

For RADAAN MEDIAWORKS INDIA LIMITED

BALAJI

Digitally signed by BALAJI GANDLA

Date: 2024.09.23
11:30:49 +05'30'

**BALAJI GANDLA** 

Company secretary and compliance officer

Encl: Newspaper Publication of Corrigendum for 25<sup>th</sup> Annual Report

 14, Jayammal Road,
 Tel : + 91 44 2431 3001 / 02 / 03 / 04 / 05 / 06 / 07
 info@radaan.tv

 Teynampet, Chennai 600 018.
 Fax : + 91 44 2431 3008
 www.radaan.tv

 CIN : L92111TN1999PLC043163

## 800 மகா தமனி அழற்சி அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து சிம்ஸ் மருத்துவமனை சாதனை

சென்னை, செப்.21-மருத்துவமனையின் சிம்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியாக் அன்ட் அயோர்டிக் டிஸ்ஸார்டர்ஸ் சிகிச்சைப் பிரிவு 800–க்கும் மேற்பட்ட சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளது. இதில் மரபணு ரீதியாக பாதிக்கப்பட்ட மார்பன் சிண்ட்ரோம் நோயாளிகளும் உள்ளனர்.

உடலின் மிகப்பெரிய தமனி வீங்கி வீக்கமடையும் அதாவது பெருநாடியில் பலூன் போன்ற வீக்கம் ஏற்படும். இது மார்பன் நோய்க்குறி உள்ளவர்களுக்கு இன்னும் ஆபத்தானது. இவர்களுக்கு நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் இது மிக ஆபத்தானது. 48 வயது பெண்மணி இரண்டு மகன்களுடன் இணைந்து இந்த அന്നുവെ செய்து கொண்டார். சிகிச்சையை மார்பன் நோய்க்குறி உடன் வாழ்வது எப்போதும் சவாலானது. இந்த ஆபத்து குறித்து நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை. உண்மையில் இதயத்தில் இத்தகைய அறிவது பாதிப்பு இருப்பதை அச்சத்தை கொடுக்கும். அப்படிதான் எங்களுக்கும் இருந்தது. ஆனால் மரு**த்து**வமனையின் அர்ப்பணிக்கப்பட்ட மருத்துவ சேவை வாயிலாக எங்கள் உயிருக்கு இருந்த ஆபத்து நீக்கப்பட்டது. சிம்ஸ்



சிகிச்சையோடு வெற்றிகரமான நம்பிக்கையூட்டும<u>்</u> வகையில் ஆதரவையும் அரவணைப்பையும் வழங்கியது என்றே சொல்ல வேண்டும் என்றார்கள் அவர்கள்.

2000 க்கும் மேற்பட்ட பெருநாடி அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ள அனுபவமிக்க மூத்த நிபுணரும், சிம்ஸ் மருத்துவமனையின் இன்ஸ்டிடியூட் ஆஃப் கார்டியாக் அண்டு அயோர்டிக் டிஸ்ஸார்டர்ஸ் இயக்குனர் டாக்டர் வி.வி. பாஷி இது குறித்து விளக்கினார்.

எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து கூறுகையில், மருத்துவமனையின் இதய கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவின் மூலம் மகாதமனி அழற்சி கொண்டிருந்த 800 நோயாளிகளுக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மூலம் இதயம் மற்றும் பெருநாடி பிரச்சனைக்கு கோளாறுகள் நிபுணத்துவம் பெற்ற அனுபவமிக்க மருத்துவ குழு இருப்பதை சிம்ஸ் மருத்துவமனை கொண்டிருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மார்பன் சிண்ட்ரோம் பாதிக்கப்பட்ட எண்ணற்ற நோயாளிகள் உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையையும் சிகிச்சை அளிக்கும் வெற்றிகரமான என்பதை நம்புகிறோம்" என்றார்.

# வல்லக்கோட்டை முருகன் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி உற்சவம்

காஞ்சிபுரம், செப். 21– காஞ்சிபுரம் மாவட்டம் அருகே உள்ள திருப்பெரும்புதூர் புகழ்பெ<u>ற்</u>ற வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இத்திருக்கோயில் உள்ளது. நுழைவாயிலில் இராஜகோபுர சுமார் ஐந்தடி உயரத்தில் ஸ்ரீமகா ஞானகணபதி எழுந்தருளி உள்ளார்.

இவர் இடது கரத்தினில் ஓலைச்சுவடியுடன் காட்சியரு நெகின்றார். விநாயகப்பெருமானுக்கு உகந்த சங்கட ஹர சதுர்த்தியன்று இவரை வணங்கினால் நல்ல கல்வி ஞானம் கிடைக்கும் அதனால் மாதந்தோறும் வரும் சங்கட ஹர சதுர்த்தியன்று இவருக்கு

விஷேச பூஜைகள் நடைபெறுவது வழக்கமாகும்.

இன்று புரட்டாசி சனிக்கிழமையன்று சங்கட ஹர சதுர்த்தியினை முன்னிட்டு மகா ஞான கணபதிக்கு காலை 6 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மோதகம், ஆகியன படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஞானகணபதியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் சிறப்பாக செய்திருந்தார்.



## தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சி துவக்கம்

நவராத்திரியை முன்னிட்டு, சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி விற்பனைக் கண்காட்சியினை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமை**ச்** செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று துவக்கி அங்கு வെத்து, <sup>"</sup>விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களைப் பார்வையிட்டார்.

21–ந் தேதி முதல் அக்டோபர் 6–ந் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில்



செயல்படும் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களான நவராத்திரி கொலு பொம்மைகள், பட்டு, பருத்தி



காஞ்சிபுரம் காமாட்சி கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு விற்பனையை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், துவக்கி வைத்தார். உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க. செல்வம், உத்திரமேரூா் சட்டமன்ற உறுப்பினா் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமாா் ஆகியோா் உள்ளனா்.

## பெயர் மாற்றம்

Old Given Name ANANDAMURUGAN Old Surnan ANANDAMURUGAN Old Surnams தந்தை பெயர்: MANIRAJ, பிறந்த தேத் 21/04/1971, C2-6-6D DELHI AVE MARUTHAM APARTMENTS IIT மெட்ராஸ் கேம்பஸ், சென்னை 600 036. என்ற முகவரியில் வசிக்குப் நான் இனி New Given Name ANANDAMURUGAN Surname , ...... மழக்கப்படுகிறேன்.

Old Given Name : ANANDAMURUGAN Old Surname...

பெயர் மாற்றம் SHAHEDA SHAKIR AHAMED SHAREEF, கணவர் பெயர் பாலட்டா, கணவா பெயா: Nainar Mohamed, பிறந்த தேதி: 26/03/1974, நெ.5/9, 2வது மாடி, சுந்தரேஸ்வரர் கோயில் தெரு,

என்ற முகவரியில் வசிக்கும் நா இனி SHAHEDA NAINAR அழைக்கப்படுகிறேன் SHAHĔDA SHAKIR AHAMED SHAREEF

ாயப்பேட்டை, சென்னை — 60001

பெயர் மாற்றம் AKSHAY MADAN JAIN, ந்தை பெயர்: MADANLAL AIN, பிறந்த தேதி: 28/08/1994, ளாட் நெ.1504, L—பிளாக், KLP பிநந்தன் அபார்ட்மெண்ட்ஸ், அபிநந்தன் 1-30 ரோடு எம்டிராகன்ன ரோஞ் ளம், பெரம்பூர், சென்னை– 012, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி AKSHAY MADANLAL JAIN AKSHAY MADAN JAIN

## பெயர் மாற்றம்

Sulthana Farveer Syed Ismail, கணவர்பெயர்:Syed lsmail, பிறந்த தேகி: 07.06.197 கோபாலபுரம் 2வது தெரு என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி SULTHANA PARVEEN SYED ISMAIL திருவிகா நகர், சென்னை - 600082 ப்படுகிறேன்.

Sulthana Farveer Syed Ismail

### ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், மரச் சிற்பங்கள், மூலிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்திட 48 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை மகிழ்வதற்கென தனி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி இரவு 8 மணி வரை நடைபெறும்<sup>°</sup> இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். வார இறுதி நாட்களில் பாரம்பரியம் நிறைந்த கலைநிகழ்ச்சிகளும் சிறப்பான நடைபெறுகின்றன.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்சினி, செயல் இயக்குநர் மேலாண்மை ஸ்ரேயா பி சிங் மற்றும் கூடுதல் இயக்குநர்கள், பொது மேலாளர், இணை இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

### பெயர் மாற்றம் பெயர் மாற்றம் GLORY

BALAJI NEHA 16/06/2008, பிறந்த தேதி: நெ.12, பிளாட் தரைதளம் கொட்டிவாக்கம் என்ற முகவரியில் வசிக்கும் எனது NEHA GLORY இனி அழைக்கப்படுகிறார். Lakshmi

## பெயர் மாற்றம்

KAVIVARSHINI, பிறந்த தேதி 21/10/2007, பிளாட் நெ.5, பிரியம் வில்லா மேக்ஸ்வொர்த் நகர் பேஸ்— III, கொளப்பாக்கம், சென்னை 600128. என்ற முகவரியில் வசிக்கும் எனது மகள் இனி New Name: KAVIVARSHINI M New Given Name: KAVIVARSHINI New Surname: MURUGESAN என்று அழைக்கப்படுகிறார்.

Murugesan Muthu

## SUENERA KATHRINE, தந்தை பெயர்: PRABHU PRITHIRAJ பிறந்த தேதி: 23.06.1997, B3 AISA KINGS LAND J21 பிளாட் நெ.3639 3வது

அவென்யு, அண்ணா நகர் கிழக்கு, முகவரியில் வசிக்கும் நான் இனி SUENERA KATHRINE PRABU PRITHVIRAJ SUENERA KATHRINE, தந்தை பெயர்: PRABHU PRITHIRAJ

### பெயர் மாற்றம் பெயர்:

RAMESH KANNAN தந்தை தேதி:10/04/1970 நெ.21, நாராயணன் நகர், திருப்பாதிரிபுலியூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு—607002. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி RAMESH AMIRTHALINGAM என்று அழைக்கப்படுகிறேன்.

RAMESH KANNAN

Seemman Karar

Kanchipuram Kumar

பெயர் மாற்றம் DELICIA SARAVANAN பிறந்த தேதி 23/11/1977, SOBHA WINCHESTER, 200 ிலம்பாக்கம், தாம்பரம் 600 117. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given Name: DELICIA JOSE New Surname: PALATHINGAL

DELICIA SARAVANAN

பெயர் மாற்றம் JAGANATHAN GANESAN தந்தை பெயர்: GANESAN, பிறந்த தேதி: 11/06/1957, நெ.16/13, 2வது மாடி, D.T.P காலனி, கருக்கு மெயின் ரோடு, அம்பத்தூர், சென்னை—60053. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி JAGANNATHANGANESAN

### JAGANATHAN GANESAN பெயர் மாற்றம்

NANDHAGOPAL KONDAREDDY தந்தை பெயர்: KONDAREDDY பிறந்த தேதி: 12/06/1969, நெ.5/75 S.V. கோயில் தெரு வெங்கடேஸ்வரா நகர், பொழிச்சலூர் 600074. என்ற வசிக்கும் நான் இன மகவரியில் NANDAGOPAL KONDAREDDY என்று அழைக்கப்படுகிறேன் NANDHAGOPAL KONDAREDDY

### பெயர் மாற்றம்

Sundaravadivel Sathasivam ndarava... C7, பண்ருட்டி சாலை அதெய்வேலி பிருத்தாச்சலம், கடலூர் மாவட்டம் தமிழ்நாடு— 607801. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி SUNDARAVADIVEL SADASIVAM

அழைக்கப்படுகிறேன் Sundaravadivel Sathasivam

## பெயர் மாற்றம்

CATHERINA ANGEL, 23/03/2009. ஆரோவில் மெயின் ரோடு, பாரதி நகர், அரோவில், விழுப்புரம் தமிழ்நாடு 605101. என்ற முகவரியில் CATHERINA ANGEL JOYSON ன்று அழைக்கப்படுகிறார். JOYSON

### பெயர் மாற்றம்

PANDIARAJA ARUMUGAM பெயர் ARUMUGAM பிறந்த தேதி: 07.05.1987, நெ.6 தெரு, கண்ணப்பசாமி காவாங்களை சென்னை 600066. என்ற முகவரியில் வசிக்கும் PANDIYRAJA ARUMUĞAM ன்று அழைக்கப்படுகிறேன். PANDIARAJAARUMUGAM

## பெயர் மாற்றம்

Old Given Name : Mohamed Arif Old Sumame : Mohamed Ali Jinna தந்தை பெயர்: Mohammed Ali Jinna பிறந்த தேதி: 04/10/2000, FG 6, 4வது தெரு விரிவு, கந்தசாமி நகர் 4வது வதரு கொட்டி, \_\_\_\_ காமராஜா சாலை, பாலவாக்கம் சென்னை—600 041. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி NFW Given Name: Mohammed Arif New Surname: Mohammed Al Jinna என்று அழைக்கப்படுகிறேன்.

Old Given Name : Mohamed Arif, Old Surname : Mohamed Ali Jinna **ENROLLMENT NOTICE** 

## After ten days of the Publication of this notice and within three months thereafter I, SUPRAJA RAO M, Aged 28 years, Permanently Residing at S1- B Block, Vijaylakshmi Apartments, Bajanai Koil Street,

Puzhudivakkam, Chennai - 600091. intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tami Nadu, bar council buildings, High Court campus Chennai-104.

Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days.

SUPRAJA RAO M

After ten days of the Publication of this notice and within three months thereafter I, A. SATHISH, S/O. D. ASOKAN aged 27 years permanently residing at NO.20A Fathima Nagar, Thiruneer Malai Main Road, Kamarajapuram, Pammal, Chennai- 600 075 intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, bar council buildings, High Court campus Chennai-104.

Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. A. SATHISH

After ten days of the Publication of this notice and within three months thereafter I, K.RAJKUMAR, S/O I. K.RAJKUMAR, S/O
N. KRISHNAN, (Age 40
Years) permanently residing at
NO:1042, Perumal Kovil Street,
Kannigaipair (Po) Tiruvallur (Dist)
pin:601102. intend having my
enrolment as an advocate moved before the Bar Council of Tami

Nadu, bar council buildings, High Court campus Chennai-104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days. K.RAJKUMAR

After ten days of the Publication of this notice and within three months thereafter I, ANBUKARASI.C, D/o. CHINNADURAI R, aged 44 Years, Permanently residing at No : C-5, JamulingaMudhaliyar St, Block-24, Neyveli-607801. intend having my enrolment as an advocate moved before the Bar Council of Tamil Nadu, bar council buildings, High Court campus Chennai-104. Those who have any valid

objections may, notify the same to the Bar Council within 10 days. ANBUKARASI.C

## பெயர் மாற்றம்

தேதி: 28/02/1978, மனலி, சென்னை *–* முகவரியில் ான்று அழைக்கப்படுகிறேன். SALEEM BATCHA

### பெயர் மாற்றம்

பெயர்: Ramesh, பிறந்த தேதி 31/12/1973, நெ.21, நாராயண் \_ திருப்பாதிரிபுலியூர் என்ற முகவரியி MAHESHWARI அழைக்கப்படுகிறேன்

MAGESWAR

NAGALINGAM, கணவர் பெயர் Balaji, பிறந்த தேதி: 18/08/1996, நெ.5/2A, சேமத்தம்மாள் 3வது தெரு, பெரம்பூர் — PARVATHI DEVI

RIYAAN, பிறந்த தேதி 27/08/2018, கதவு நெ.39, 1வது மாடி நாட்டு பிள்ளையார் கோயில் தெரு சௌகாரேட்ட்டை, சென்னை – 600 001. என்ற முகவரியில்

POORNIMA- B, நெ.6/10, 1வது குறுக்கு தெரு இந்திரா ஹாஸ்பிட்டல் பின்புறம் வெங்கடேஸ்வரா நகர், வேலூர் -632006. என்ற முகவரியில் வசிக்கும் POORNIMA New Surname MANI என்று அழைக்கப்படுகிறேன்.

### பெயர் மாற்றம்

NARAYANAN B. பெயர்: K BASKARAN, தேதி: 22/06/1983, கருணாநிதி 2வது தெரு, மேற்கு மாம்பலம், சென்னை — 600033 முகவரியில்

## பெயர் மாற்றம்

Sathyanesan, 09/07/1979, நெ.343 600099. என் மகவரியில் வசிக்கும் நான் இனி அழைக்கப்படுகிறேன்

SHALINI DIJJU

## பெயர் மாற்றம்

S Ramamurthy, பிறந்த தேதி 08/08/1948, பிளாட் 154, 25வது தெரு, ஸ்ரீ சங்கரா நகர், பம்மல் 600075. என்ற வசிக்கும் நான் முகவரியில் இனி K.BHANUMATHI என்று ~ அழைக்கப்படுகிறேன்.

## பெயர் மாற்றம்

தெரு, கண்டமங்கலம், விழுப்புரம், முகவரியில் வசிக்கும் KAVIYA THAMIZHARASAN என்று

605009. என்ற ீமுகவரியில் வசிக்கும் நான் இனி SENTHIL KUMAR SWAMINATHAN என்று அழைக்கப்படுகிறேன் SENTHIL KUMAR MUNUSAMY

SWAMINATHAN

## மாண்பமை வருவாய் கோட்டாட்சியர் அவர்கள் \_\_\_\_கிண்டி. இறப்பு சான்று

லெட்சுமி ஹயக்கிரவர் நகர், 3வது மெயின் ரோடு, ஆதம்பாக்கம், சென்னை—600 088. — மனுதாரர்

கௌனை—600 088. — மனுதாரா எதிராக வருவாய் கோட்ட அலுவலர், கோட்டாட்சியர் அலுவலகம், கிண்டி. — எதிர்மனுதாரர் அறிவிப்பு மேற்படி மனுதாரரின் தாய் S.Rukmani W/O. R.SOURIRAJAN என்பவர்

w/O. ห.อบบทเทลงลาง கடந்த 1.04.2014 பிளாட் எண்.42, கதவு பிளாட எண.42, கதவு என்.11/91, தெய்கிவுள் கெட்கமி ஹயக்கியுள் நகர், 3வது மெயின் ரோடு, சென்னை—600 088. இறந்ததை பதிவு செய்யாமல் விடுபட்டதால், அந்த இறப்பை எதிர்மனுதாரர் அலுவலகத்தில் பதிவ செய்ய உக்காவ வமங்க கோரி தொடுதுதால் அணும்பத்தில் கொரி மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீது எவருக்கேனும் ஆட்சேபணை இருப்பின் இந்த விளம்பரம் கண்ட 15 நாட்களுக்குள் கிண்டி வருவாய கோட்டாட்சியர் அலுவலகத்தில்

தென் சென்னை கோட்டம், கிண்டி

சென்னை–600020, அடையாறு, கஸ்தூரிபாய் நகர் 5வது தெரு, கதவு எண். 17/1 என்ற விலாசத்தில் வசித்து வரும் காலஞ்சென்ற டராம்சிங் அவர்களின் குமார் சுமார் 67 வயதுடைய R.சுந்தரேஸ்வரன் (ஆதார் எண்.275550097026) ஆகிய நான் இதன் மூலம் பொது மக்களுக்கு தெரிவித்துக் கொள்வது யாதெனில், சென்னை–600041, கொட்டிவாக்கம், கற்பகாம்பாள் நகர், ராஜா கார்டன் 3வது தெரு, கதவு எண்.2/161 என்ற விலாசத்தில் அமைந்துள்ள சர்வே எண்.232/1B பார்ட், கொட்டிவாக்கம் கிராமம், சோழிங்கநல்லூர் வட்டம், சென்னை மாவட்டம்–ல் அமைந்துள்ள 9 சென்ட் விஸ்தீரணம் கொண்ட மனையும் மற்றும் அதில் அமைந்துள்ள 9 செடை வளதரணம் கொண்ட மணையும் மற்றும் அதில கட்டப்பட்டுள்ள வீட்டினையும் திரு. R. ரமேஷ் மற்றும் இன்னொருவர் ஆகியோர் எனது பெயருக்கு ஒரு அடமானப்பத்திரம் எழுதிக் கொடுத்து அந்த ஆவணமானது அடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டள்ள 13.10.2009 தேதியிட்ட அடமானப்பத்திரம் ஆவண எண். 1635/2009ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் கடந்த 20.09.2024 தேதியில் எனது வீட்டினை சுத்தம் செய்யும்பொழுது எனது வீட்டின் வரவேற்பறையில் அமைந்துள்ள கப்போர்டில் வைத்திருந்த மேற்படி அசல் ஆவணம் தொலைந்து விட்டது என்று தெரிய வந்தது. யாரோனும் அலை ஆவணம் தொலைந்து விட்டது என்று தெரிய வந்தது. யாரேனும் அதை கண்டுபிடித்தால், எனது 9840588894 கைபேசி எண்ணிற்கு அல்லது கீழ்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். R. சுந்தரேஸ்வரன், த/பெ. ட.ராம்சிங்

அசல் நிலம் / சொத்து ஆவணம் காணவில்லை

கதவு எண். 17/1, கஸ்தூரிபாய் நகர் 5வது மெயின் ரோடு, அடையாறு, சென்னை– 600020.

### (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 254/2024

இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX of 1925 தொடர்பான மனுவில் 28.06.2015 அன்ற இறந்து போன திரு. L.நரேந்திரதாஸ் நரேந்திரதாஸ் பால்முகுந்தாஸ் லாட் அவர்களின் பங்கு பத்திரங்கள் மூலமாக வாரிசுரிமை கோரும் மனு

ஹன்சாபெண் நரேந்திர தாஸ் எண்.17. கார்டன் வில்லா. மண்டபம் சாலை. கீழ்ப்பாக்கம் கார்டன், கீழ்ப்பாக்கம் S.O.,

ிசன்னை<u>–</u>600 010 தமிழ்நாடு சென்னை – 600 010, கீழ்ப்பாக்கம் கார்டன், கீழ்ப்பாக்கம் மண்டபம் சாலை கார்டன் வில்லா, கதவு எண். 17 என்ற முகவரியில் வசித்து வந்து 28.06.2019 அன்று இறந்து போன திரு. ட.நரேந்திரதாஸ் @ நரேந்திரதாஸ் பால்முகுந்தாள் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில 30.09.2024 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு<sub>.</sub>விசாரணையின்

போது நடவடிக்கைகளை பார்த்து தங்களது ஆட்சேபட தெரிவித்துக்கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறார்கள். 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் தேதி சென்னையில்

கையொப்பமிடப்பட்டது. பகிவாளர் ,து...... rண்.26/2, சிங்கப்பூர் பிளாசா காம்ப்ளக்ஸ், நியூ எண்.337, எண்.164, லிங்கி செட்டி தெரு, பாரிஸ்

உதவி பதிவாள முதலேற்பு பிரிவு– உயர்நீதிமன்ற

## சென்னை- 600 001

தமிழ்நாடு விளையாட்டு சிலம்ப சங்கம் சார்பாக கடந்த வாரம் தேர்தல் நடைபெற்று சங்கத்தின் சார்பாக தலைவர் செயலாளர் பொருளாளர், மாநில நிர்வாகிகள் பொதுகுழு உறுப்பினர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்று இன்று வரை சங்கம் நடைபெற்று கொண்டு வருகிறது.

உபயோகித்து கொண்டு அடிப்படை தலைவர் நான் என்றும் சங்கத்தின் தேர்தல் நடத்த தனக்கு தானே தேர்தல் நடத்த அதிகாரம் உள்ளது என்று நிர்வாகிகள் உறுப்பினர்களையும் ஆசான்களையும் பொதுமக்களையும் குழப்பும் விதமாக 22.09.2024 (Sunday) கூட்டம் நடைபெறுவதாக அறிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு அறிவிக்கும் அறிவிப்பு என்னவென்றால் இந்த தனிநபர் அறிக்கைக்கும் கூட்டத்துக்கும் இந்த சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்த சங்கம் முழுக்க முழுக்க பொதுநல

மேற்படி இந்த சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் யாரெனினும் பணம் தருகிறேன் பதவி தருகிறேன் என்று கூறி நடத்தும் தனிநபர் கூட்டத்துக்கும் எங்களுக்கும், சங்கத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லையென பொதுமக்களுக்கு தாழ்மையுடன்

இப்படிக்கு செயலாளர் பொருளாளர்

### டி.பாலகிருஷ்ணா எம்.அசோக் குமார் ஆர்.எஸ்.ஏ.மூர்த்தி ராடான் மீடியாஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்

CIN: 192111TN1999PLC043163 பதிவு அலுவலகம்: எண். 14, ஜெயம்மாள் ரோடு, தேனாம்பேட்டை, சென்னை 600 018 Tel: 91-44-2431 3001 | Fax: 91-44-2431 3008

## Email: info@radaan.tv | Website: www.radaan.tv

அன்புள்ள பங்குதாரர்களே, செப்டம்பர் 06, 2024 அன்று மின்னஞ்சல் முறையில் ஆர்டிஏ மூலம் அனுப்பப்பட் எங்கள் வருடாந்திர அறிக்கை 2023–24–ன் கூடுதலாக இது வெளியிடப்படுகிறது கீழே குறிப்பிட்டுள்ளபடி பக்க எண்களில் பின்வரும் கவனக்குறைவான எழுத்து. பிழைகள் வருடாந்திர அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளன என்பதை

ந்த நிதிநிலை அறிக்கைகள் மீதான தணிக்ண

ு. வரிசை எண்.4. நடைபெற்று வரும் மூலதனப் பணிகள் — கட்டுமானத்தில்

தற்கு குற்றப்பு கடைபெற்று வருக்கின்றன. இது பிரிவுபடாத பங்கு நில பரிசீலனை (பதிவு & முத்திரை கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்கள் உட்பட) ரூ.1061.96 லட்சம், ஒவ்வொரு நிலைவாரியான கட்டுமான செலவுகள் ரூ. 264.83 லட்சம் மற்றும் வங்கிக் கடனுக்கான

மாற்றப்படவில்லை பின்வருமாறு படிக்கப்பட வேண்டும்;

வருடாந்திர அறிக்கையின் பக்கம் எண் 17ல் – 2023–24 நிதி ஆண்டுக்கான சட்டப்பூர்வ தணிக்கையாளர்களின் அறிக்கையில் அவர்களால் செய்யப்பட்ட தகுதிகளுக்கு நிர்வாகங்கள் அளித்த பதில்கள்

4. நடைபெற்று வரும் மூலதனப் பணிகள் – கட்டப்பட்டு வரும்

தணிக்கையாளர்கள் தங்கள் அறிக்கையில், கட்டுமானத்தின் கீழ் உள்ள கட்டிடத்தை முடிப்பதில் தாமதம் குறித்<mark>து</mark> அறிக்கையின் குறிப்பு எண்.49(A) ஐப் பார்க்கவும். 31/3/2024 நிலவரப்படி, மொத்த முலதனப் பணிகள் ரூ.1844.22 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன. இது பிரிவுபடாத பங்கு நில பரிசீலனை (பதிவு & முத்தி மற்றும் செயலாக்க கட்டணங்கள் உட்பட) ரூ.1061.96 லட்சம், ஒவ்வொரு நிலைவாரியான கட்டுமான செலவுகள் ரூ. 264.83 லட்சம் மற்றும் வங்கிக் கடனுக்கான வட்டி ரூ.517.43 லட்சம் கட்டுமான காலத்தில் மூலதனமாக்கப்பட்டது ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது இந்த விஷயத்தில் எங்கள் கருத்து மாற்றப்படவில்லை. நிறைவு செய்வதில்

4. நடைபெற்று வரும் மூலதனப் பணிகள் — கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை முடிப்பதில் தாமதம்

தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள் குறித்த தணிக்கையாளாகள் தங்கள் அறிக்கையில், கட்டுமானத்தின் கீழ் உள்ள எண்.49(A) ஐப் பார்க்கவும். 31/3/2024 நிலவரப்படி, மொத்த மூலதனப் பணிகள் ரூ.1844.22 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன. இது பிரிவுபடாத பங்கு நில பரிசீலனை (பதிவு & முத்திரை கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்கள் உட்பட) ரூ.1061.96 லட்சம், ஓவ்வொரு நிலைவாரியான கட்டுமான செலவுகள் ரூ. 264.83 லட்சம் மற்றும் வங்கிக் கடனுக்கான வட்டி ரூ.517.43 லட்சம் கட்டுமான காலத்தில் மூலதனமாக்கப்பட்டது ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் தடையை சமாளிக்க நிறுவனம்

மேற்கூறியவற்றின் அடிப்படையில், நிறுவனம்/ டெபாசிட்டரிகளில் மின்னஞ்ச முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு திருத்தப்பட்ட வருடாந்திர அறிக்கை மின்னணு முறையில் அனுப்பப்படுகிறது மற்றும் 2023–24 நிதியாண்டுக்கான நிறுவனத்தின் திருத்தப்பட்ட வருடாந்திர அறிக்கையை 25வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்புடன் பங்குச் சந்தைகளில் தாக்கல் செய்துள்ளோம். இது நிறுவனத்தின் இணையதளம் www.radaan.tv—ல் கிடைக்கிறது.

தேதி : 20 செப்டம்பர், 2024 இடம்: சென்னை

## பெயர் மாற்றம் Seemman Karan Kanchipuram Kumar, தந்தை பெயர்: Kumar, பிறந்த தேதி: 29/10/1991, நெ.5, SRI தேவிகுப்பம் ஸ்ரீ லட்சுமி நகர், 5வது குறுக்கு தெரு, ஆழ்வார்திருநகர், சென்னை – 600087, என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி KARAN KUMARKIIMAR

## SALEEM BATCHA

பெயர்: SHEIK AKBAR, பிறந்த ஷேக் அன்சா் தெரு, லெப்பைமேடு, 600068 நான் இனி SALEEM BASHA

MAGESWARI,

PARVATHI DEV

PARVATHI DEVI NAGALINGAM

### பெயர் மாற்றம்

Old Given Name: NAZUMUDEEN Old Sur name: ABDUL SAMATHU பிர் Sur name: ABDUL SAMAI HU, பிறந்த தேதி: 04.05.1973, பிளாட் நெ.31, F2, 2வது குறுக்கு தெரு, காந்தி நகர், ALS நகர் அருகில், மாடம்பாக்கம், காஞ்சிபுரம் – 600126. என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி New Given name: NAJUMUDEEN New Surname: ABDULLSAMATHU ான்று அழைக்கப்படுகிறேன் Old Given Name: NAZUMUDEEN Old Surname: ABDUL SAMATHU

## பெயர் மாற்றம்

வசிக்கும் எனது மகன் இன் RIYAAN (New GIVEN NAME ) LALITH JAIN MADANLAL (New SURNAME)

LALITH JAIN MADANLAL

## பெயர் மாற்றம்

MANI, பிறந்த தேதி: 15/11/1996, New Given Name: POORNIMA- B

நெ.3/2, நான் இனி SANJIV B என்று அழைக்கப்படுகிறேன். NARAYANAN B

SHALINI DIJJU, தந்தை பெயர் தேதி: ஸ்ரீ லட்சுமியம்மன் நகர், புத்தகரம் SHALINI SATHYANESAN என்று

## K.BHANU தந்தை பெயர்

## K.BHANU

KAVIYA, ரயில்வே ஸ்டேஷன் தமிழ்நாடு – 605102 என்ற

அழைக்கப்படுகிறேன்.

## **பெயர் மாற்றம்** SENTHIL KUMAR MUNUSAMY SWAMINATHAN, தந்தை SWAMINATHAN, தந்தை பெயர்: SWAMINATHAN, பிறந்த தேதி: 23/03/2009, நெ.103, ஓடை தெரு, வீமன் நகர், திலாஸ்பேட் தட்டாஞ்சாவடி, தமிழ்நாடு — 605009. என்ற முகவரியில்

முரளிதரன், பிளாட் எண்.42, கதவு எண்.11/G1,

கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி எழுத்து மூலம் தங்களது ஆட்சேபணையை தெரிவிக்கலாம். ஒருதலைப்பட்சந்தில் மனு தீர்மானிக்கப்பட்டு உத்தரவு தாமானிக்கப்பட்டு உத்தரவ பிறப்பிக்கப்படும் என்பதை அறியவும் நேர்முக உதவியாளர், வருவார்ட்டேட

## பெயர் மாற்றம்

ஷா & ஷா அட்வகேட்ஸ்

## பொது அறிவிப்பு

ஒரு சிலர் தமிழ்நாடு விளையாட்டு சிலம்ப சங்கம் பெயர்

அந்த தகவல் அடிப்படையில் சங்கத்தின் சார்பாக

தெரிவித்துக் கொள்கிறோம்.

## திருத்தம்

வருடாந்திர அறிக்கையின் பக்கம் எண் 16ல் – தனியான மற்றும் அறிக்கைகள் பின்வரும் அடிப்படையில் ககுகி பெற்றன

உள்ள கட்டிடத்தை முடிப்பதில் தாமதம். கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தை முடிப்பதில் தாமதம் தொடர்பான அறிக்கையின் குறிப்பு எண்.49(A) ஐப் பார்க்கவும்.

வட்டி ரூ.517.43 லட்சம் கட்டுமான காலத்தில் மூலதனமாக்கப்பட்டது ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளது. **இந்த விஷயத்தில் எங்கள் கருத்து** 

வரிசை எண்.4. நடைபெற்று வரும் மூலதனப் பணிகள் – கட்டப்பட்டு வரும் கட்டிடத்தை முடிப்பதில் தாமதம் கட்டுமானத்தில் உள்ள கட்டிடத்தை முடிப்பதில் தாமதம் தொடர்பான அறிக்கையின் குறிப்பு எண்.49(A) ஐப் பார்க்கவும். 31/3/2024 நிலவரப்படி, மொத்த மூலதனப் பணிகள் ரூ.1844.22 லட்சத்தில் நடைபெற்று வருகின்றன. இது பிரிவுபடாத பங்கு நில பரிசீலனை ு மதிவு & முத்திரை கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்கள் உட்பட) ரூ.1061.96 லட்சம், ஒவ்வொரு நிலைவாரியான கட்டுமான செலவுகள் ரூ. 264.83 லட்சம் மற்றும் வங்கிக் கடனுக்கான வட்டி ரூ.517.43 லட்சம் கட்டுமான காலத்தில் மூலதனமாக்கப்பட்டது ஆகியவற்றை உள்ளடக்கி

உள்ளது. இந்த விஷயத்தில் எங்கள் கருத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தை முடிப்பதில் தாமதம் தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள் குறித்த

தாமதம் ஏற்படுவதால் ஏற்படும் தடையை சமாளிக்க நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ் பின்வருமாறு படிக்கப்பட வேண்டும்;

உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ராடான் மீடியாஒர்க்ஸ் இந்தியா லிமிடெட்டுக்க

ECR.

## LIC MF Manufacturing Fund NFO opens

in India, has launched LIC MF Manufacturing equity scheme following manufacturing theme.

Scheme has opened for amount for application are driving demand for subscription from today i.e. 20th September 2024 and shall remain open till 4th October 2024. The units under the Scheme would be allotted on 11th October 2024. The Scheme will be managed by Mr. Yogesh Patil and Mr. Mahesh Bendre. The Scheme will be benchmarked to Nifty India Manufacturing engineering products, Index (Total Return

The investment

Coimbatore, Sep 21: in equity and equity- Fund, said: "India's LIC Mutual Fund, one related instruments of of the oldest fund houses companies following manufacturing theme. There is no assurance Fund, an open-ended that the investment objective of the Scheme will be achieved. During The NFO of the the NFO the minimum /switch in shall be Rs. 5,000/- and in multiples of Re.1 thereafter.

The Scheme aims to provide a diversified portfolio of Companies that which comes under the ambit of manufacturing theme, including but not limited to automobiles, pharmaceuticals, chemicals, heavy metals, shipbuilding, and petroleum products etc.

objective of the Scheme New Fund Offer, Mr. R is to achieve long-term K Jha, Managing Director capital appreciation by & Chief Executive predominantly investing Officer, LIC Mutual Gross Value Added from

robust GDP growth, rapid urbanization, the growing middle-class population, the government's export incentives and policy initiatives like Production Linked Incentive scheme and 'Make-in-India' manufactured goods. Consequently, the country is largely being developed as a manufacturing hub for the world. Further, manufacturing has a major role to play in making India a \$5-trillion economy by 2027. As a result, the investors in the manufacturing theme may benefit from the current positive outlook for the constituent sectors."

Yogesh Patil, Chief Commenting on the Investment Officer -Equity, LIC Mutual Fund, said "Over the past two decades, India's

the manufacturing sector has grown at a slower pace, with economic

growth largely driven by consumption and services. However, this is expected to change, as government reforms aim to position India's manufacturing as a key engine of economic growth. Initiatives such as 'Make in India', 'Atmanirbhar Bharat' and the Production Linked Incentive schemes, combined with global supply chain shifts is leading towards India through 'China +1' and 'Europe +1' opportunities. These efforts are anticipated to unlock potential across allied sectors, driving comprehensive economic growth and position India as a global manufacturing

## **VETINSTANT** Healthcare launches SAAS platform for pets & vets

Vetinstant Healthcare Private Limited, an IIT Madras Research Park start-up, is all set to hit the market with its website on non-invasive care and temperature, SPO2, heart launch on Monday, 17 painless measure of basic rate and heart and lung September 2024.

The company launches is the ExamD device this website, with specific which is non-invasive offerings for pets & pet and painlessly measures parents. With their device, basic vitals for dogs and VETiNSTANT focuses cats. The device measures vitals. Their key product auscultation. ExamD is

available for pet parents as well as for vets in Chennai and Bangalore. These will be open to a pan-India market by early 2025.

The Vet specific offering is a SAAS platform for clinics, hospitals, and doctor-driven individual centres, called P.A.W.S. (Administration and Workflow Systems). This software allows vets to digitise end-to-end clinic operations giving the Veterinary doctors to focus on the quality of care. The three lead features of the software are billing and stock management, SOAP notes in 99 languages, online and offline records for vet and pet parents. These products are validated at the Pondicherry Veterinary University (RIVERS )

Speaking about their vision, co-founders Vivek Srinivas P. & Vani Aiyer shared their beliefs. "We believe animals are like babies from the time they come in until they pass. Their inability to communicate their pain leads to precarious and delayed solutions. We at VETiNSTANT Healthcare are looking at building a sustainable solution in animal healthcare agnostic of species for the pet, the vet and pet parents?

Grandparents Day organised by PM Shri Kendriya Vidyalaya, Gill Nagar was inaugurated by Dr. Kalyanaraman, Principal, P M Shri KV Gill Nagar in the presence of the Chief Guest Dr. P Kanthamani, MD Ophthal (AIIMS — New Delhi), Medical Director, Krishna Eye & ENT Super Speciality Hospital, T Nagar, Chennai, Mrs. R Uma Maheswari, HM, PM Shri KV Gill Nagar and other officials of the school.

## Rug Utsav targets Rs. 50 cr business this year

Chennai, Sep 21: Jaipur Rugs, the world's largest manufacturer of handmade rugs and a beacon of India's rich textile heritage, proudly announces the inception of its much-awaited cultural event, "Rug Utsav." This annual festival is a celebration that goes beyond commerce, bringing together the artistry of rural Indian craftsmen and the discerning tastes of customers worldwide.

Rug Utsav, a monthlong celebration of India's rich tradition of handcrafted carpets and rugs. Last year's event achieved outstanding success, generating Rs. 15 crore in sales across all Jaipur rugs stores in India, including online channels. This year, with a strengthened presence across the country, the company is setting an ambitious target, projecting revenues to reach Rs. 50 crore from the event . Rug Utsav continues

to honor the exceptional

Jaipur Rugs artisans while connecting their creations with a global to bridge tradition with modern design.

to explore a curated selection of over 5,000 exquisite rugs, each telling a unique story

craftsmanship of of tradition, culture, and craftsmanship. For the first time ever, Jaipur Rugs is offering audience, reinforcing exclusive deals on its Jaipur Rugs' mission celebrated "Manchaha" collection, renowned for its innovation and At Rug Utsav, visitors artistry. The festival will have the chance is more than an opportunity to purchase; it's a cultural journey into the heart of rural

Join us at Jaipur Rugs stores in Delhi, Mumbai, Pune, Jaipur, Bangalore, Chennai. Ahmedabad. Surat, or online to be a part of this vibrant celebration. Rug Utsav is more than just a festival; it is a platform where creativity merges with culture, tradition blends with innovation, and artisans connect with a global audience.

## Motorola launches edge50Neo

Chennai, Sep 21: Motorola, a global leader in mobile technology and innovation launched the motorola edge50Neo in India. The newest addition to Motorola's premium Edge smartphone lineup combines sleek, minimalist design with powerful features, embodying the tagline "Ready for Anything."

This device delivers maximum creativity and versatility, making it perfect for users who demand both style and performance. The

edge50Neo comes packed with groundbreaking features, including MIL-810H military-grade durability and IP68 water resistance, making it India's lightest smartphone with these certifications. Its standout specs include a motoAI-enabled 50 MP camera with a Sony-LYTIATM700C sensor, sleek vegan leather finish with beautiful Pantone curated colours, 6.4" 120Hz LTPO pOLED flat display, 5 years of assured OS upgrades, 68W

TurboPower charging, and

15W wireless charging. The motorola edge50Neo sets new standards in smartphone durability with its MIL-STD-810H military-grade certification, combining robustness with a sleek, sophisticated design. It is India's lightest smartphoneto pass rigorous military durability tests, ensuring it withstands shocks, vibrations, and accidental drops from up to 1.5 meters, all while featuring Gorilla Glass protection.

## SBI pensioners demand 10-year commutation, refund of excess amount

pensioners are a deprived and disillusioned lot as far as commutation factor and restoration period is concerned. According to D Singaravelu, former State Bank Staff Union (CC),ex-Deputy General Secretary, All India SBI Staff Federation and former vice president, National Confederation of Bank Employees, there is a disparity in commutation calculation between SBI pensioners and other PSU bank pensioners which is proverbial Kannil Vennai, Oru Kannil Sunnambu' (Butter in one eye, Lime in the other).

Chennai, Sept 21:

The veteran trade unionist went on to say that as per extant instructions in SBI, Commutation Factor, for those retirees on superannuation completion of 60 years of age), has been determined as 6.6. Accordingly, for the surrender value of Rs.10,000 from the Basic Pension of Rs.30,000, for commutation purpose, the Bank pays to the retiree a sum of Rs.7.92 lakh and the amount is being recovered at Rs.10,000 per month in 15 years (180 months). The SBI pensioners are leaving no stone unturned in in Recurring Deposit for getting their legitimate 10 years, at the interest rights established through various means, but to no avail.

concern Expressing of how SBI pensioners are taken for ride in the name of commutation, Singaravelu said that when the commuted amount of Rs.7.92 lakh is deposited in long term deposit (special – without opting for interest payment till maturity) for 15 years, at the interest rate of 8.50% p.a., the maturity value would be Rs.27,96,722), If we consider the monthly deduction of Rs.10,000 as monthly investment in Recurring Deposit for 15 years, at the interest rate of 8.50% p.a., the maturity value would be Rs.36,23,986.

When the commuted amount of Rs.7.92 lakh is deposited in long term

maturity value would be Rs.18,36,572. If we consider the monthly deduction of Rs.10,000 as monthly investment rate of 8.50% p.a., the maturity value would be Rs.18,88,298.

Further, he pointed out that investing of the commuted amount in STDR for 15 years would yield much less than that of investment of monthly deductions of Rs.10,000 as monthly instalments in Recurring Deposit for 15 years (Difference of Rs.8,27,264. Besides, investing of the commuted amount in STDR for 10 years would yield a lesser amount than that of investment of monthly deductions of Rs.10,000 as monthly instalments in Recurring Deposit for 10 years (Difference of Rs.51,726).

Comparing commutation with other PSU bank pensioners, he said that for them commutation deposit (special – without factor is determined for interest as 9.81, which means payment till maturity) for that they are getting a 10 years, at the interest sum of Rs.11,77,200 rate of 8.50% p.a., the as commutation amount @ 8.50% p.a.

for the surrender value of Rs.10.000 and the same is more than that of retirees from SBI by Rs.3,85,200. The other Banks are also keeping the restoration period as 15 years (180 months), while the commutation factor is much higher than that of SBI.

In this piquant situation, M Kaliamoorthi, State Secretary, Association of Central Committee Members of SBSU (AFCCoM) said that based on the proven facts, SBI administration must review the existing commutation factor and the restoration period and come to a rationale conclusion to reduce the restoration period for the existing pensioners to 10 years from the existing period of 15 years and commutation has to be increased considerably for the SBI retirees in the future. Likewise, the recoveries already made towards the commutated amount beyond 10 years may please be refunded to the respective pensioners with reasonable interest

## Payal Kapadia's film wins Grand **Prix award at Cannes**

Chennai, Sep 21: Payal Kapadia's All We Imagine As Light is now set to release across limited screens in Kerala from the 21st of September 2024. This is the first time that the film will be released in Indian Theatres. The film made history earlier this year at the 77th Cannes Film Festival, where it became the first Indian film ever to win the prestigious Grand Prix. Spirit Media founded by Rana Daggubati has the exclusive rights to distribute the film in India. The Indian Producers for the film Zico Maitra, Chalk and Cheese Films and Ranabir Das, Another Birth are based in Mumbai and have been on the journey with Kapadia over the last the film to be watched five years in bringing the in all parts of India as film to life.

limited screen run in the coming week in Kerala, home to one of the Indian languages that the film is in. Subsequently the film will be released across all major cities in India. Details around the release are being locked, making the Kerala release the first milestone in the film's theatrical journey in India. The Malayalam title of the film is Prabhayay Ninachathellam.

Reflecting on the India Theatrical release, Payal Kapadia said, "At the heart of the film are two women who come from Kerala to work and realise their life's ambitions in Mumbai. So it is only appropriate that the first state to see the film in Theatres is to be Kerala I am excited for our release progresses."

## The film will have a Rana Daggubati, whose **Exciting offers from top brands at Great Indian Festival**

The biggest festive celebration in India, Amazon Great Indian Festival 2024, will start from September 27th, 2024, with 24 hours early access for Prime members. Celebrate this festive season with great deals, big savings, blockbuster entertainment, and more than 25,000 new product launches across categories on Amazon.in.

Enjoy 25,000+ new launches and exciting offers from top brands across categories including Smartphones, more.

Chennai, Sep 21: Fashion & Beauty, Large Appliances, TVs, Consumer Electronics, Home & Kitchen along with Grocery.

> Amazon Great Indian Festival celebrates lakhs of sellers, offering crores of products to customers on Amazon.in, including unique products from Indian SMBs. Celebrate the festivities with incredible deals up to 70% off on a curated selection across home decor, home furnishings, ethnic wear, beauty essentials, and

## ORIGINAL LAND/PROPERTY DOCUMENT LOST

I, R.RAMESH (Aadhaar No.593016311496), years, son of late L.Ramsingh, residing at No.6(13) Bakthavatchalam Nagar 3rd Street, Adyar, Chennai 600020, do hereby inform to the general public that I am one of the owner of all the piece and parcel of the property comprised in Survey No.14 part, T.S.No.44 Block No.15, Pallipattu Village, Velachery Taluk, Chennai District, bearing Door No.6(13), Bakthavatchalam Nagar 3rd Street, Adyar, Chennai 600020, land measuring an extent of 3433 sq.ft. (7.88 cents) along with superstructure thereon and the original document of the property is Sale Deed Document No.1308/1979, registered in Joint II, SRO, Chennai South in the name of my mother R.Balasundari Ammal and she died on 19.07.2023 leaving behind myself as one of her legal heir. I state that I have kept the above mentioned original document in the cupboard situated in the hall of my house. On 20.09.2024 while cleaning my house, I came to know that the above mentioned original document has been lost. If any one finds the above mentioned document please contact me over phone No.9884706577 or at the following residential

> R.RAMESH. S/o.late L.Ramsingh No.6(13), Bakthavatchalam Nagar 3rd Street Adyar, Chennai 600020

Spirit Media acquired the film for distribution in India added - " Indian cinema has a rich legacy of storytelling, and this film captures the Indian experience through characters speaking multiple languages coming from different parts of the country with similar shared dreams to a metropolis like Mumbai



## RADAAN MEDIAWORKS INDIA LIMITED

CIN: L92111TN1999PLC043163 Registered Office:No.14, Jayammal Road, Teynampet, Chennai - 600018 Tel: 91-44-2431 3001 | Fax: 91-44-2431 3008 Email: info@radaan.tv | Website: www.radaan.tv

This is in furtherance to our email dated 06th September 2024 whereir the Company had sent its Annual Report for FY 2023-24 through RTA Kindly note that the following inadvertent typo errors were noticed i Annual Report at the page numbers as mentioned below

At page number 16 of Annual Report - The auditors reports on standalone and consolidated financial statements were

building under construction

We refer to Note No.49(A) of the Statement regarding delay in completion of the building under construction. Total aggregate Capital Work-In-Progress of Rs. 1844, 22 Lakhs as at 31/3/2024 comprise of Land UDS consideration (including registration & Stamp duty and processing charges) of Rs.1061.96 Lakhs stage wise construction payment of Rs. 264.83 Lakhs and interest on bank borrowing cost of Rs 517.43 Lakhs capitalized during construction period. Our opinion is not modified in respect of this matter.

## Shall be read as follows:

Point 4. Capital Work in Progress - Delay in completion of building under construction

We refer to Note No.49(A) of the Statement regarding delay in completion of the building under construction. Total aggregate Capital Work-In-Progress of Rs.1844.22 Lakhs as at 31/3/2024 comprise of Land UDS consideration (including registration & Stamp duty and processing charges) of Rs.1061.96 Lakhs stage wise construction payment of Rs. 264.83 Lakhs and interest on bank borrowing cost of Rs.517.43 Lakhs capitalized during construction period. Our opinion is modified in respect of this matter.

At page number 17 of Annual Report -The following were the managements reply to the qualifications made by the statutory auditors in their report for financial year 2023-24.

4. Capital Work in Progress - Delay in completion of building under construction

Auditors in their report on the standalone and consolidated financial statements stated as, refer to Note No.49(A) of the Statement regarding delay in completion of the building under construction. The total aggregate Capital Work-In-Progress of Rs.1,844.22 Lakhs as at 31/03/2024, comprise of Land UDS consideration (including Registration & Stamp duty and processing charges) of Rs.1061.96 Lakhs, Stage wise Construction Consideration payment of Rs.264.82 Lakhs and Interest on bank borrowing cost of Rs.517.44 Lakhs capitalized during construction period. Our opinion is not modified in respect of this matter. The company shall take necessary steps in order to overcome the hurdle caused due to dela

## Shall be read as follows:

4. Capital Work in Progress - Delay in completion of building

Auditors in their report on the standalone and consolidated financial statements stated as, refer to Note No.49(A) of the Statement regarding delay in completion of the building unde construction. The total aggregate Capital Work-In-Progress of Rs.1,844.22 Lakhs as at 31/03/2024, comprise of Land UDS consideration (including Registration & Stamp duty and processing charges) of Rs.1061.96 Lakhs, Stage wise Construction Consideration payment of Rs.264.82 Lakhs and Interest on bank borrowing cost of Rs.517.44 Lakhs capitalized during construction period. The company shall take appropriate steps to overcome the barrier caused due to delay in completion.

In view of the above, the revised Annual report is being sent through electronic mode to those Members whose email addresses are registered with the Company/ Depositories and we have filed the revised Annual Report of the Company for the FY 2023-24 along with the Notice of the 25th AGM with the Stock Exchanges. It is also available on the website of the Company at Website: www.radaan.tv.

For Radaan Mediaworks India Limited

Date: 20th September 2024 Place: Chennai

**BALAJI GANDLA Company Secretary**